

12ம் வகுப்பு வரலாறு


அலகு - 7

**இந்திய தேசிய இயக்கத்தின்
இறுதிக்கட்டம்**

அறிமுகம்

- ❖ இரண்டாம் உலகப்போரில் காங்கிரஸ் அமைச்சரவைகளின் ஒப்புதல் பெறாமல் இந்தியர்களை போரில் பங்கெடுக்க முடிவுசெய்தது.
- ❖ இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாக காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி துறந்தனர்.
- ❖ காந்தியடிகள் அக்டோபர் 1940இல் தனிநபர் சத்தியாகிரகத்தைத் துவங்கியதன் மூலமாக காங்கிரஸ் இயக்கத்தினை வலுப்படுத்தினார்.
- ❖ இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியதால் சுபாஷ் தம் பதவியைத் துறந்து :பார்வர்ட் பிளாக் கட்சியைத் துவக்கினார்.
- ❖ பிரிட்டிஷாரின் கைது நடவடிக்கையால் சுபாஷ் ஜெர்மனி மற்றும் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்று அங்கு இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கினார்.
- ❖ தேசியவாதிகளை அரவணைக்கும் பொருட்டு மார்ச் 1942இல் கிரிபீஸ் தூதுக்குழு வருகைபுரிந்தது.
- ❖ காந்தியடிகள் ஆகஸ்ட் 1942இல் 'வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை' நடத்த முடிவு செய்தார்.
- ❖ பிரிட்டிஷார் காங்கிரஸ் தலைவர்களை கைது செய்ததோடு, இயக்கத்தையும் இரும்புக் கரங்கொண்டு அடக்கினார்.
- ❖ ஜின்னாவும் முஸ்லிம் லீக் கட்சியும் 'நேரடி நடவடிக்கை நாள்' என்று விடுத்த அறைகூவலில் கிழக்கு வங்காளத்தில் வன்முறை வெடித்துக் கிளம்பியது.
- ❖ இராஜாஜியின்(திட்டம்) சமரச முயற்சியும் வேவல் திட்டமும் அதை நிறைவேற்றும் பொருட்டு கூடிய சிம்லா மாநாடும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- ❖ இராயல் இந்தியக் கடற்படை,கலகத்தில் ஈடுபட்டமை பிரிட்டிஷாரை வேகமாக விடுதலை வழங்கத் துரிதப்படுத்தியது.

தனிநபர் சத்தியாகிரகம்



- ❖ காந்தியடிகள், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரை வலுவிழக்கச் செய்யாமலிருக்கத் தனிநபர் சத்தியாகிரகம் என்ற வழியைக் கையாண்டார்.
- ❖ காந்தியடிகளால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சத்தியாகிரகிகளை அவர்களின் பேச்சுரிமையை மையப்படுத்தி போருக்கு எதிரானப் பிரச்சாரத்தை மேற்கொள்ள தூண்டினார்.
- ❖ சத்தியாகிரகிகள் தாங்கள் பிரச்சாரம் செய்யும் தேதி, நேரம், இடம் போன்ற தகவல்களை மாவட்ட நீதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டது.
- ❖ சத்தியாகிரகிகள் முழுங்க வேண்டியதாவது: “பிரிட்டிஷாரின் போர் முயற்சிக்கு மனிதசக்தியாகவோ பணமாகவோ உதவிபுரிதல் தவறாகும். ஒரே உருப்படியான செய்கை என்பது வன்முறையைக் கைக்கொள்ளாமல் எல்லாவிதத்திலும் போர் முயற்சிகளை எதிர்ப்பதேயாகும்.” என்று பிரச்சாரம் செய்வதன் மூலம் கைதாவது அடுத்த கட்டமாகும்.
- ❖ வினோபா பாவே மகாராஷ்டிரத்தில் தனது பாவ்னர் ஆசிரமத்தருகே 1940 அக்டோபர் 17இல் முதல் சத்தியாகிரகத்தை நடத்தியதின் வாயிலாக இவ்வியக்கம் தொடங்கப் பெற்றது.
- ❖ காந்தியடிகள் டிசம்பர் 1940இல் இவ்வியக்கம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தார்

ஆகஸ்ட் கொடையின் சிறப்புகள்



- ❖ லின்லித்கோ பிரபு 1940 ஆகஸ்ட் 8இல் ஆகஸ்ட் கொடையினை அறிவித்தார்.
- ❖ வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து,
- ❖ அதிகமான இந்தியர்களைக் கொண்ட அரசபிரதிநிதியின் குழு (செயற்குழு) விரிவாக்கம்,
- ❖ இந்திய உறுப்பினர்களைக் கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்குதல்,
- ❖ சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல்,
- ❖ போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்றும் உரிமையை ஏற்று அதற்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்க உறுதியளித்தல்

இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் நீக்கப்படல்




3 - May - 1939
The All India Forward Bloc is formed by
Netaji Subhas Chandra Bose.



- ❖ ஆகஸ்ட் கொடை குறித்துப் பேச்சு வார்த்தை நடத்த காங்கிரசுக்கு நேரமில்லை.
- ❖ காங்கிரசும் தனது ஆதரவாளர் பின்புலத்தை வெகுவாக இழந்தது.
- ❖ காங்கிரசிற்குள் சுபாஷ் சந்திர போஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் முக்கிய மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர்.
- ❖ அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்து இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவித் துறப்பு செய்யவே, இராஜேந்திரப் பிரசாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ❖ காங்கிரசிற்குள் செயலாற்ற விரும்பி : பார்வர்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.
- ❖ ஆகஸ்ட் 1939இல் அவர் காங்கிரசின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

லாகூர் தீர்மானம்



- ❖ இஸ்லாமியர்களுக்கான தனிநாடு கோரிக்கை 1930களில் துவங்கியது.
- ❖ 1940 மார்ச் 23இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முக்கியக் கட்டத்தை எட்டியது.
- ❖ முஸ்லிம் லீக் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் தனிநாடு கோரிக்கை முன்வைக்க காலனி ஆட்சியாளர்கள் தூண்டுதலாக இருந்தனர்.
- ❖ போர் நடவடிக்கைகளில் காங்கிரஸின் ஆதரவை வேண்டியபோதும் அவர்களோடு பேச்சுவார்த்தையை நிராகரித்தது.
- ❖ அமைப்புரீதியில் காங்கிரஸ் இக்கால கட்டத்தில் வலுவிழந்து காணப்பட்டது.
- ❖ 1940இல் ஜப்பான் தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முன்னேறியது
- ❖ பிரிட்டிஷ் படைகளின் வீழ்ச்சியும் நிலைமையைப் பெரிதும் மாற்றின
- ❖ விடுதலைக்கு ஒப்புதல் வழங்காமலேயே போர் முயற்சிகளில் இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெறவேண்டிய சூழல் உருவானது.
- ❖ போர்க்கால அமைச்சரவையைத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருந்த வின்ஸ்டன் சர்ச்சில், சர் ஸ்டாஃப்போர்டு கிரிப்சை காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பிவைத்தார்

கிரிப்ஸ் தூதுக்குழு

தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல்.

கிரிப்ஸ் வருகை.

கிரிப்ஸின் முன்மொழிவு.

கிரிப்ஸின் முன்மொழிவு நிராகரிக்கப்படல்.

முத்துத்துறைமுகம் (Pearl Harbour) தாக்கப்பட்ட வேளையில் காங்கிரஸ்

முன்னிருந்த சவால்கள்.

தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானின் அத்துமீறல்



Pearl Harbor



- ❖ 1941ஆம் ஆண்டு மோசமானதாக விளங்கியது.
- ❖ உகப் போரில் பிரிட்டன் பல பின்னடைவுகளை எதிர்கொண்டது
- ❖ தென்கிழக்கு ஆசியாவிற்குள் ஜப்பான் படைகள் முத்துத் துறைமுகம் (Pearl Harbour) என்ற அமெரிக்க துறைமுகத்தை 1941 டிசம்பர் 7இல் தாக்கியது.
- ❖ இந்தியாவின் வடகிழக்கு எல்லை வழியாக நுழையத் தயாராயின.
- ❖ தென்கிழக்கு ஆசியாவின் வீழ்ச்சி பிரிட்டிஷாரையும், இந்திய தேசிய காங்கிரசையும் கவலைகொள்ளச் செய்தது.
- ❖ சர்ச்சில் கல்கத்தாவும், மதராசும் ஜப்பானியர் பிடியில் விழக்கூடும் என்று அஞ்சினார்.
- ❖ இச்சூழ்நிலையில் டிசம்பர் 1941இல் காங்கிரஸ் செயற்குழு கூடியது
- ❖ போருக்குப் பின் விடுதலையையும், அதிகாரப் பகிர்வுக்கு உறுதியளிக்க பிரிட்டிஷ அரசு முன்வந்தால்
- ❖ தாங்கள் ஒத்துழைப்பு நல்கத் தயார் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

கிரிப்ஸ் வருகையும், முன்மொழிவும்.

Cripps Mission:

Objectives, features and more



❖ சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையிலான பிரதிநிதித்துவக் குழு மார்ச் 1942இல் இந்தியா வந்தடைந்தது.

❖ சர்ச்சிலின் அமைச்சரவையில் தொழிலாளர் கட்சியின் சார்பில் பங்கு வகித்தமையே கிரிப்ஸ் குழு மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது

. முன்மொழிவு

❖ டொமினியன் அந்தஸ்தை வழங்குதல்.

❖ போருக்குப் பின் அரசியல் சாசன வரைவுக்குழுவை உருவாக்குதலையும் ஆதரித்தது.

❖ அரசியல் சாசன வரைவுக் குழுவில் மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும் ,

❖ சுதேச அரசர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நியமிக்கப்பட்டவர்களைக் கொண்டு ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டது.

❖ ஒரு மாகாணத்திற்குப் புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருந்தால்,

❖ அம்மாகாணம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை உள்ளது.

CRIPPS
PROPOSALS
1942

கிரிப்ஸின் முன்மொழிவு நிராகரிக்கப்படல்



© ZUMA PRESS.COM
236-19462303-BAF-805-033 - agefotostock

❖ டொமினியன் அந்தஸ்து வழங்குவது என்பது

ஏமாற்றமளிக்கக் கூடியத இருந்தது.

❖ . அரசியல் சாசன வரைவுக் குழுவில் மக்களால்

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக

நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.

❖ இந்தியப் பிரிவினை பற்றிய குழப்பம் மேலோங்கியது.

❖ பேச்சுவார்த்தை தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம்



- ❖ 1940 மார்ச் 23 லாகூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ❖ கிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை தனிப்பகுதி அல்லது சில பகுதியாக பிரிக்கப்பட வேண்டும் என முஸ்லீம் லீக் கோரியது.
- ❖ காலனி ஆட்சியாளர்கள் இதற்கு தூண்டுதலாக இருந்தனர்
- ❖ போர் நடவடிக்கைகளில் காங்கிரஸ் ஆதரவு வேண்டிய போது முஸ்லீம் லீக் பேச்சு வார்த்தையை நிராகரித்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

காங்கிரசின் வார்தா கூட்டம்.

'செய் அல்லது செத்துமடி' எனும் முழக்கம்

வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள்

அரசாங்கத்தின் மனிதத்தன்மையற்ற அடக்குமுறை

கட்டவிழ்ந்த வன்முறை

இயக்கத்தின் பரவலும் அதன் தீவிரமும்

இரகசிய வானொலி ஒலிபரப்பு

காந்தியடிகளின் விடுதலை

காங்கிரசின் வார்தா கூட்டமும் 'செய் அல்லது செத்துமடி' எனும் முடிக்கமும்

- ❖ இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு 1942 ஜூலை 14இல் வார்தாவில் சந்தித்தது
- ❖ இக்கூட்டத்தில் நாடு தழுவிய சட்ட மறுப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
- ❖ இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள மறுத்த இராஜாஜியும் , புலாபாய் தேசாயும் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து பதவித் துறப்பு செய்தனர்.
- ❖ நேருவும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டார்.
- ❖ காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றிய சிந்தனை
- ❖ கிரிபீஸ் தூதுக்குழுவோடு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவம் ..
- ❖ காந்தியடிகளையும் நேருவையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரிட்டிஷார் மீது நம்பிக்கை இழக்க வைத்தது.
- ❖ காந்தியடிகள் 1942 மே 16இல் கூடிய பத்திரிகையாளர் சந்திப்பில் மக்களை நோக்கி 'செய் அல்லது செத்துமடி' என்று கூறி 'முடிவை நோக்கிய ஒரு சண்டையாகக்' கருதி தனது மறுப்பியக்கத்தைத் துவக்கினார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டங்கள்



**QUIT INDIA MOVEMENT:
DO OR DIE**



- ❖ காலனிய அரசு தாமதிக்காமல் காந்தியடிகள் உட்பட அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களையும் 1942 ஆகஸ்ட் 9 அன்று அதிகாலையில் கைதுசெய்து சிறையில் தள்ளியது.
- ❖ இந்தியமக்களும் தாமதிக்கவில்லை. விடியலின் முன்பே நடந்த கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் கடையடைப்புகளும் காவல்துறையினரோடு வன்முறை மோதலும் பதிலடியாகத் தரப்பட்டது.
- ❖ இந்தியா முழுமையிலும் தொழிலாளிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கினர்.
- ❖ ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் 20இல் துவங்கி 13 நாட்கள் நடைபெற்றது.
- ❖ அகமதாபாத்தின் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ❖ இந்தியாவில் தொழிற்சாலைகளைக் கொண்ட அனைத்து நகர்ப்புறங்களும் சிறிது காலமாவது வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டன.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகள்

All-India Muslim League



❖ முஸ்லிம் லீக்



❖ சிரோமணி அகாலி தளம்

SHIROMANI AKALI DAL



❖ இந்தி மகா சபை

அரசாங்கத்தின் மனிதத் தன்மையற்ற அடக்குமுறை



- ❖ காலனிய அரசு கடும் அடக்குமுறை உத்திகளையும் காவல்துறையினரின் மூலம் துப்பாக்கிச் சூட்டையும் கைக்கொண்டது.
- ❖ எதிர்ப்பை ஒடுக்க இராணுவமும் சில இடங்களில் விமானப்படையைக் கொண்டு மக்கள் கலைக்கப்பட்டனர்.
- ❖ பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலுக்கு விளக்க விழைந்த லின்லித்கோ எழுதுகையில் 1857 ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின் கவலை கொள்ளவைக்கும் ஒரு வளர்ச்சி என குறிப்பிட்டார்.
- ❖ ஆரம்பத்தில் நகர்ப்புறங்களை மையமாகக் கொண்டு தொழிலாளர்கள், மாணவர்களைய உள்ளடக்கியது, அது இரும்புக்கரங் கொண்டு அடக்கப்பட்டாலும் மக்கள் எழுச்சி முழுமை அடையவில்லை.
- ❖ இரண்டாம் நிலையில் அது கிராமப்புறங்களில் பரவியது.
- ❖ உணவு தானியங்களின் விலை ஏப்ரல் 1942இல் இருந்து அதே ஆண்டு ஆகஸ்டுக்குள் அறுபது புள்ளிகள் அளவில் ஏறியதே வெறுப்புக் கிளம்பக் காரணமாக அமைந்தது.
- ❖ காங்கிரசிற்குள் இருந்த சோஷலிசவாதிகள் காவல்துறையினரின் ஆகஸ்ட் 9 நடவடிக்கையில் சிக்காமல் கிராமப்புறங்களுக்குள் தலைமறைவாக இருந்து கிராமத இளைஞர்களை கொரில்லா நடவடிக்கை மூலம் ஒருங்கிணைத்தார்கள்

இயக்கத்தின் பரவலும் அதன் தீவிரமும்

- ❖ இயக்கத்தை ஒடுக்க பிரிட்டிஷார் பயன்படுத்திய வலுவைக் கொண்டே அதன் வேகமான பரவலையும், அதன் தீவிரப்போக்கையும் புரிந்துகொள்ள முடிகிறது.
- ❖ கைதானவர்களின் எண்ணிக்கை 1943ஆம் ஆண்டின் முடிவில் 91,836 என்ற அளவை எட்டியது
- ❖ . அதே காலத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 1060 ஆனது.
- ❖ அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும் (out post) 332 இருப்புப்பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலுமாக அழிக்கப்படவும் சேதத்திற்கும் இயக்க நடவடிக்கைகள் காரணமாக அமைந்தன.
- ❖ குறைந்தபட்சம் 205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்துப் புரட்சியாளர்களோடு கைக்கோர்த்தனர்.
- ❖ ஆசம்கரின் ஆட்சியராக இருந்து புரட்சியாளர்களின் மீது போதுமான நடவடிக்கை எடுக்க தவறியதால் பணி நீக்கம் செய்யப்பட்ட R.H. நிப்ளெட் தனது நாட்குறிப்பில் குறித்து வைத்தப் பதிவின்படி
- ❖ 'பிரிட்டிஷார் காவல்துறையினரின் மூலமாகப் பல கிராமங்களைத் தீக்கிரையாக்கியதோடு பல மைல்களுக்குத் தீயைப் பரவவிட்டு 'வெள்ளை பயங்கரத்தை' அரங்கேற்றி அடக்குமுறையே ஆட்சிமுறை என்ற அளவுக்கு அக்காலகட்டத்தில் நடந்துகொண்டார்கள்' என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
- ❖ ஒரு கிராமத்தின் பொதுச் சொத்திற்குச் சேதம் ஏற்பட்டதால் கிராமமக்கள் அனைவரிடம் இருந்தும் அபராதம் பெறப்பட்டது

இரகசிய வானொலி ஒலிபரப்பு

- ❖ வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்களால் வானொலி பயன்படுத்தப்பட்டது ஆகும்.
- ❖ பத்திரிகைச் சுதந்திரம் முற்றிலுமாகப் பறிக்கப்பட்ட நிலையில் புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் இரகசியமாக வானொலி ஒலிபரப்பு முறைமையை நிறுவினர்.
- ❖ அதன் ஒலிபரப்பி (transmitter) ஒரிடத்தில் என்றில்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தது.
- ❖ இந்த இரகசிய வானொலி ஒலிபரப்பிற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பதோடு அதன் ஒலிபரப்பு மதராஸ் வரை கேட்கப்பட்டது என்பது குறிப்பிடப்பட வேண்டிய தகவலாகும்.
- ❖ இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பேரிடியாக சென்று விழுந்தது.
- ❖ இவ்வியக்கம் காங்கிரஸ், சோஷலிசவாதிகள், ஃபார்வர்டு பிளாக் கட்சி என்று அனைவரின் பங்களிப்பையும் உள்ளடக்கியதாகும்.
- ❖ மேலும் இவ்வியக்கம் எதிர்பார்த்திருக்க முடியாத அளவிற்கு மக்களின் பேராதரவைக் கொண்டுவந்து சேர்த்ததோடு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியது
- ❖ காலனிய ஆட்சியாளர்களுக்குத் தாங்கள் தவிர்க்க முடியாத பெரும் சக்தி என்ற உண்மையைப் பறைசாற்றியது.

காந்தியடிகளின் விடுதலை



- ❖ உடல்நலம் சார்ந்த காரணங்களுக்காக 1944 மே 6இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்
- ❖ காந்தியடிகள் தனது ஆக்கபூர்வமானச் செயல் திட்டங்களை மேற்கொள்ளலானார்.
- ❖ காங்கிரஸ் அமைப்பும் பொதுவெளிக்கு வராமல் தங்கள் பணியைச் செவ்வனே மேற்கொண்டதன் மூலம் வெள்ளையனே வெளியேறு இயக்க காலத்தின் தடையைச் சுமுகமாக எதிர்கொண்டது.
- ❖ இதற்கிடையே காலனிய அரசு மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்த ஒரு திட்டத்தை முன்வைத்தது.
- ❖ லின்லித்கோ பிரபுவிற்குப் பின் அக்டோபர் 1943இல் அரசுபிரதிநிதிப் பதவியேற்ற ஆர்கிபால்டு வேவல் பிரபு அடுத்தகட்ட பேச்சுவார்த்தைச் சுற்றுக்கு ஆயத்தப்படுத்தலானார்.
- ❖ இதனால் தெளிவாக வெளிப்பட்ட செய்தி ஒன்று தான்: பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர பிரிட்டிஷாருக்கு வேறு வழி இருக்கவில்லை.

நேதாஜி சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்

போஸும் இந்திய தேசிய இராணுவமும்

போரில் அச்சு நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம்

இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

போஸும் இந்திய தேசிய இராணுவமும்



- ❖ பிரிட்டிஷ் பேரரசிற்கு உட்பட்ட மலேயா, பர்மா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு பெரும் இந்தியப் படை நிறுத்தப்பட்டது.
- ❖ இப்படைகளால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடுகொடுத்து நிற்கமுடியவில்லை.
- ❖ தென்கிழக்கு ஆசியாவில் நிலைகொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படைகளின் அதிகாரிகள் அவர்களின் கீழிருந்த படைவீரர்களைப் போர்க்கைதிகளாய் விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர்
- ❖ 1943 ஜூலை 2இல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் சென்று சேர்ந்தார்.
- ❖ அங்கிருந்து டோக்கியோ சென்று பிரதமர் டோஜோவைச் சந்தித்தார்.
- ❖ இந்தியாவை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஜப்பானுக்கு இல்லை என்று ஜப்பானிய அரசர் அறிவித்தார்.
- ❖ எனவே சிங்கப்பூருக்குத் திரும்பிய போஸ் 1943 அக்டோபர் 21இல் சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை ஏற்படுத்தினார்.
- ❖ இத்தற்காலிக அரசு பிரிட்டன் மீதும் பிற நேச நாடுகள் மீதும் போர் அறிவிப்பு செய்தது.
- ❖ அச்சு நாடுகள் போசின் தற்காலிக அரசை தமது நட்பு வளையத்துக்குள் ஏற்றுக்கொண்டது

மோகன் சிங் இந்திய தேசிய இராணுவம்

First INA



➤Japan and Southeast Asia were major refuges for Indian nationalists living in exile before the start of World War II.

➤The First Indian National Army was formed under Mohan Singh.

➤At the outbreak of World War II in South East Asia, 70,000 Indian troops were stationed in Malaya.

- ❖ தென்கிழக்கு ஆசியாவில் பிரிடிஷ் படையால் கைவிடப்பட்ட இந்திய இராணுவ அதிகாரி மோகன் சிங்
- ❖ ஐப்பான் கட்டுப்பாட்டிலிருந்த போர்கைதிகள் மோகன் சிங் தலைமையில் கீழ் 45000 வீரர்கள் விடப்பட்டனர்.
- ❖ இவர்களில் 40000 பேர்ரை தேர்ந்தெடுத்து 1942 “ இந்திய தேசிய இராணுவத்தை ” ஏற்படுத்தினார்.



போரில் அச்ச நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம்



❖ போஸ் இராணுவம் சாராத சாதாரண மக்களையும் இந்திய தேசிய இராணுவத்தில் இணைத்ததோடு பெண்களுக்கான ஒரு படைப்பிரிவையும் ஏற்படுத்தினார்.

❖ மருத்துவராகப் பணியாற்றியவரும் சென்னையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான அம்மு சுவாமிநாதனின் மகளுமான டாக்டர் லட்சுமி, ராணி ஜான்சி என்ற படைப்பிரிவிற்குத் தலைமையேற்றார்.

❖ சுபாஷ் சந்திர போஸ் 1944 ஜூலை 6 இல் தனது ஆசாத் ஹிந்த் ரேடியோவின் மூலம் ரங்கூனிலிருந்து காந்தியடிகளை நோக்கிய ஒரு உரையை ஆற்றினார்.

❖ காந்தியடிகளைத் “தேசத்தின் தந்தையே” என்று அழைத்தார்

❖ அவர் இந்தியாவின் கடைசி விடுதலைப் போருக்கு அவர்தம் ஆசியைக் கோரினார்



போரில் அச்ச நாடுகளோடு இந்திய தேசிய இராணுவம்



- ❖ இம்பாலை நோக்கிய ஜப்பான் படைகளின் நகர்வில் ஷா நவாஸால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் ஒரு பிரிவும் (battalion) பங்கெடுத்தது.
- ❖ இது அச்ச நாடுகளும் ஜப்பானியப் படைகளும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருந்த 1944இன் பிற்பகுதியில் நடந்தேறியது.
- ❖ இம்பாலைக் கைப்பற்றும் முயற்சியில் ஜப்பான் வெற்றிப் பெற முடியாததைத் தொடர்ந்து
- ❖ 1945இன் நடுவில் அது பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தது.
- ❖ கைது செய்யப்பட்ட ஷா நவாஸ் மீதும் அவரோடுருந்த வீரர்கள் மீதும் இராஜ துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது



General Shah Nawaz Khan
24 January 1914 – 9 December 1983

World War II veteran

இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

- ❖ டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை நடைபெற்றது.
- ❖ இந்திய தேசிய இராணுவ வீரர்கள் சார்பாக ஜவகர்லால் நேரு வாதாடினார்.
- ❖ இந்திய தேசிய இராணுவம் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், அவர்கள் மீதான விசாரணை மக்களை பெரிதும் கவர்ந்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
- ❖ இந்திய அரசியல் சட்டம், 1935இன் கீழ் தேர்தலில் ஓட்டு கேட்பதை விட பெரும்பாலும் இந்திய தேசிய இராணுவ விசாரணை பற்றி பேசப்பட்டது.
- ❖ ஷா நவாஸ் காண், P.K. ஷெகல் மற்றும் G.S. தில்லான் - ஆகிய மூன்று இந்திய தேசிய இராணுவ வீரர்கள் மீது விசாரணை நடத்தியது.
- ❖ இந்திய பத்திரிகைகளில் விசாரணை உணர்ச்சிகரமாக எழுதியதோடு விடுதலை கோரிக்கை வைத்தது.
- ❖ கடையடைப்புகளும் ,ஊர்வலங்களும், வேலை நிறுத்தங்கள் நடத்தப்பட்ட தோடு இந்திய தேசிய இராணுவம் வாரம் கடைபிடிக்கப்பட்டது
- ❖ 1946 ஜனவரி 6இல் அவர்கள் மூன்றும் விடுதலை செய்யப்பட்டனர்
- ❖. இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை பிப்ரவரி 1946இல் இந்திய தேசிய இயக்கத்தை மற்றுமொரு முக்கிய நிகழ்வுக்கு எடுத்துச்சென்றது.

இரோயல் இந்திய கடற்படை கலகம்

- ❖ HMIS தல்வார் என்ற போர் கப்பலில் மாலுமியாக பணியாற்றிய B.C. தத் என்பவர் கப்பலின் பக்கவாட்டில் 'வெள்ளையனே வெளியேறு' என்று எழுதினார்
- ❖ கப்பலில் மாலுமியாகப் பணியாற்றிய 1,100 மாலுமிகள் உடனடியாக போரட்டத்தில் இறங்கினர்.
- ❖ தத்தின் கைது நடவடிக்கை 1946 பிப்ரவரி 18 கலகத்திற்கு உந்துவிசையாக அமைந்தது
- ❖ மாலுமிகளுக்கு ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பாலா நகரங்களில் இருந்த இராயல் இந்திய விமானப்படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
- ❖ பம்பாயின் கலகச் செய்தி கராச்சியை அடைந்ததும் பிப்ரவரி 19 இல் HMIS ஹிந்துஸ்தான் கப்பலின் மாலுமிகளும் கராச்சியில் போராட்டத்தைத் துவக்கினர்
- ❖ கடற்படையில் 78 கப்பல்களிலும் 20 கரைசார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20,000 மாலுமிகள் 1946 பிப்ரவரி 18க்குப் பின் போராட்டத்தில் இறங்கினர்
- ❖ மாலுமிகள் கப்பலின் முகட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை கட்டியிருந்தனர்.
- ❖ காலனிய அரசு கடும் அடக்குமுறையை வெளிப்படுத்தியது..
- ❖ பம்பாய், கல்கத்தா, மதராஸ் நகரங்களின் தொழிற் சங்கப்போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவு கொடுத்தன
- ❖ காலனிய ஆட்சிக்கு எதிரான உணர்வு இருந்தாலும் இறுதியில் மாலுமிகள் சரணடைய வேண்டியதாயிற்று.
- ❖ சர்தார் வல்லபாய் படேல் கலகத்தை முடிவிற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டார்.
- ❖ இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகளின் போராட்டம் இந்திய தேசிய விடுதலைப் போராட்ட இயக்க வரலாற்றில் கடைசி அத்தியாயமாக அமைந்தது. .

இராஜாஜியின் முன்மொழிவும் வேவல் திட்டமும்

(हिंदी में)

C RAJAGOPALACHARI
FORMULA &
DESAI LIAQAT
PACT



**Wavell Plan
&
Shimla
Conference
1945**

- ❖ தனிநாடு கோரிக்கை இவ்வளர்ச்சிகளுக்கிடையே மதவாதம் எழுப்பிய சவால்களும் முஸ்லிம் லீக்கின் தனிநாடு கோரிக்கையும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.
- ❖ முஸ்லிம் லீக் மார்ச், 1940இல் நிறைவேற்றிய லாஹர் தீர்மானத்தின்படி இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலையிலிருந்து அவர்கள் ஒரு தனிநாடு என்ற நம்பிக்கைக்கு மாறிப்போயிருந்தனர்.
- ❖ அச்சமயத்தின் ஒரே பிரதிநிதியாக முகமது அலி ஜின்னா தன்னை மட்டுமே நிலைநிறுத்திக் கொண்டார்.

இராஜாஜி திட்டம்

- ❖ 1944 ஏப்ரலில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சிறையில் இருந்த நிலையில் சுமுகமானத் தீர்வை எட்டும் பொருட்டு இராஜாஜி ஒரு முன்மொழிவுத் தீர்மானத்தை வழங்கினார்.
- ❖ போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்கள் முழுப் பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயதுத்தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல் வேண்டும்.
- ❖ ஒருவேளை ஒட்டுட்பின்பின் முடிவில் பிரிவினை உறுதிசெய்யப்பட்டால், அதி முக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத் தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தல் வேண்டும்.
- ❖ எல்லையில் அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
- ❖ இத் திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்டபின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.
- ❖ காந்தியடிகள் ஜூலை, 1944இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் 'இராஜாஜி திட்டத்தை' அடிப்படையாகக் கொண்டு ஜின்னாவோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்.
- ❖ அந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

வேவல் திட்டம்



First day of the Simla Conference: Lady Wavell is talking to the delegates.

LORD
WAVELL'S
PLAN



- ❖ வேவல் பிரபு ஜூன், 1945இல் பேச்சுவார்த்தை நடத்த சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.
- ❖ ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல், அச்சமயம் காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராகப் பதவிவகித்த மௌலானா அபுல் கலாம் ஆசாத் போன்றவர்கள் மாநாட்டில் பங்கெடுப்பதற்காகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
- ❖ சிம்லா மாநாட்டிற்கு முகாந்திரம் அமைக்கும் பொருட்டு மார்ச், 1945இல் லண்டன் சென்ற வேவல் பிரபு சர்ச்சிலிடம் போருக்குப் பின் எழும் நெருக்கடியைச் சமாளிக்க காங்கிரஸையும், முஸ்லிம் லீக்கையும் இணைத்து ஆட்சியமைக்க ஒப்புதல் பெற்றார்.
- ❖ அனைத்துக் கட்சிப் பின்புலத்திலிருந்தும் தலைவர்களைத் தெரிந்து
- ❖ காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கின் தலைவர்களை - அவர்களின் முன்பாக அரசபிரதிநிதி வைத்த முன்மொழிவின்படி அரசபிரதிநிதி, முப்படைகளின் தளபதி (commander-in-chief), இந்தியாவின் சாதி இந்துக்கள், முஸ்லிம்கள் போன்றோருக்குச் சம அளவில் பிரதிநிதித்துவமும்
- ❖ பட்டியல் இனங்களுக்கென்று தனிப்பிரதிநிதித்துவமும் வழங்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் பற்றிய உரையாடலைத் துவக்கத் திட்டமிடப்பட்டது.

சிம்லா மாநாட்டு முடிவு







- ❖ 1945 சிம்லா மாநாடு நடைபெற்றது.
- ❖ அரசு பிரதமரின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் உரிமை பிரச்சனை முன்வைத்து
- ❖ இதனால் காங்கிரசிற்கும் முஸ்லீம் லீக்கிற்கும் இடையே பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
- ❖ இஸ்லாமியரை நியமிக்க முஸ்லீம் லீக் மட்டுமே உரிமை உள்ளது என வாதிட்டது.
- ❖ காங்கிரஸ் உயர்வகுப்பு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும், முஸ்லீமையோ ஒடுக்கப்பட்ட சமூகத்தினரையோ நியமிக்க கூடாது என வலியுறுத்தியது.
- ❖ சிம்லா மாநாட்டு பேச்சுவார்த்தை முறிந்தது.



அமைச்சரவைத் தூதுக்குழு

- ❖ இரண்டாம் உலகப்போருக்குப் பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் அமைச்சரவைத் தூதுக்குழு உருவாக்கப்பட்டது.
- ❖ இந்திய அரசு செயலரான சர் ஸ்டான்லி போர்டு கிரிப்சு, A.V. அலெக்ஸாண்டர், பெதிக் லாரன்ஸ் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்டது.
- ❖ தூதுக்குழு மார்ச் 1946இல் இந்தியா வந்தடைந்து
- ❖ முழு அதிகார மாற்றத்தை ஏற்படுத்த தேவையான அரசை உருவாக்க முனைந்தது.
- ❖ மாகாணங்களிலும், சுதேச அரசாட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் தேர்தல் நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சாசனத்தை உருவாக்கலாம் என்று முன்மொழிந்தது.
- ❖ 1946 ஜூன் 6இல் ஜின்னா இதற்கு ஒப்புதல் அளித்தார்.
- ❖ இதற்கிடையே காங்கிரசும் அமைச்சரவைத் தூதுக்குழுவின் நோக்கத்தில் சட்டசபையை உருவாக்க இருந்தத் தீவிரத்தைப் புரிந்து கொண்டது.
- ❖ 1946 ஜூலை 7இல் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் குழுவில் பேசிய நேரு இந்திய தேசிய காங்கிரஸ் முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாகத் தெரியப்படுத்தினார்.
- ❖ ஆனால் 1946 ஜூலை 29 இல் பேசிய ஜின்னா முஸ்லிம் லீக் அம் முன்மொழிவை நிராகரிப்பதாக அறிவித்தார்.

1946இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம் பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள்



- ❖ இடைக்கால அமைச்சரவை 1946 அக்டோபர் 26இல் மறுசீரமைக்கப்பட்டது.
- ❖ முஸ்லிம் லீக் சார்பில் பங்குபெற்றோர்
 - ❖ லியாகத் அலி கான்,
 - ❖ I.I. சுந்துரிகர்,
 - ❖ A.R. நிஷ்தர்,
 - ❖ கஸன்பர் அலி கான்
 - ❖ ஜோகேந்திர நாத் மண்டல்

மௌண்ட் பேட்டன் திட்டம்



- ❖ மௌண்ட் பேட்டன் இந்தியப் பிரிவினையை ஏற்படுத்த ஒரு தெளிவான திட்டத்தைக் கொண்டிருந்தார் .
- ❖ அதன்படி பஞ்சாபை மேற்கு-கிழக்காகப் பிரிப்பதும் (மேற்குப் பகுதி பாகிஸ்தானுக்கு வழங்கப்படும்), வங்காளத்தைப் பிரித்து அதன் மேற்குப் பகுதியை இந்தியா வைத்துக்கொள்ளும்.
- ❖ கிழக்குப் பகுதியைப் பாகிஸ்தானின் அங்கமாக மாற்றவும் அம்சங்கள் இருந்தன.
- ❖ காங்கிரஸ் செயற்குழு 1947 மே 1இல் இந்திய பிரிவினைத் திட்டத்திற்கு உடன்படுவதாக மௌண்ட் பேட்டனிடம் தெரிவித்தது
- ❖ லண்டன் சென்று திரும்பிய அரசுபிரதிநிதி இந்திய பிரிவினைக்கான வரையை வெளியிட்டார்.
- ❖ பிரிட்டிஷார் குறித்த தேதிக்கு முன்பாகவே 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியாவை விட்டு மொத்தத்தில் விலக விரும்புவதாகத் தெரிவித்தார்.
- ❖ அனைத்திந்தியக் காங்கிரஸ் குழு 1947 ஜூன் 15இல் கோவிந்த் பல்லப் பந்த் இந்தியப் பிரிவினைக்கான தீர்மானத்தை முன்னெடுக்க அது நிறைவேற்றப்பட்டது.
- ❖ மார்ச் 1946லிருந்து 1947 ஆகஸ்ட் 15 வரையிலான காலத்தில் நடந்தேறியதில் 1) அமைச்சரவைத் தூதுக்குழு நியமிக்கப்பட்டமை, 2) இடைக்கால அரசின் உருவாக்கம், 3) சட்டமன்றத்தின் தோற்றம், 4) காங்கிரசிற்கும், முஸ்லிம் லீக்கிற்குமிடையே ஏற்பட்ட பிளவு நாட்டின் பிரிவினைக்கும இறுதியாக விடுதலைக்கும் இட்டுச்சென்றது,

கற்றலின் நோக்கங்கள்

- ❖ கிரிப்ஸ் தூதுக்குழுவின் வருகையும் அதன் தோல்வியும்
- ❖ வெள்ளையனே வெளியேறு இயக்கமும் காந்தியடிகளின் 'செய் அல்லது செத்துமடி' முழக்கமும்
- ❖ சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்
- ❖ இராஜாஜியின் சமரச முன்மொழிவும் வேவல் திட்டமும்
- ❖ இராயல் இந்திய கடற்படையின் கலகம் (1946)
- ❖ மெளண்ட் பேட்டன் திட்டமும் இந்தியப் பிரிவினையும்



இந்திய தேசியத்தின் இறுதிகட்டம்

							அளவு திட்டம்
							1 அலகு = 10 ஆண்டுகள்
							இங்கு 1 CM (அ) 1 சிறுகோடு ஓர் ஆண்டாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
1940					1940	தனிநபர் சத்தியாகிரகம்	
						ஆகஸ்ட் கொடை	
					1942	வெள்ளையனே வெளியேறு	
						கிரிபீஸ் தூதுக்குழு வருகை	
					1944	இராஜாஜி திட்டம்	
					1945	வேவல் திட்டம்	
					1946	அமைச்சரவை தூதுக்குழு வருகை	
					1947	மௌண்ட் பேட்டன் திட்டம்	
						இந்திய சுகந்திரம் அடைதல்	
1950					1950	இந்தியா குடியரசாதல்	



**க.சுந்தரமுர்த்தி ,
அரசு மேல்நிலைப்பள்ளி வடஇலுப்பை,
திருவண்ணாமலை மாவட்டம் 632511.**